



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2399/16 - 2024 අගෝස්තු මස 26 වැනි සඳුදා - 2024.08.26

2399/16 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு ஓசத்து மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் மூலம் எனக்குறித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 2024, மாச்சு 28 ஆந் திகதிய 2377/41 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் தெளிவுபடுத்தப்பட்டவாறான 2021, யூலை 30 ஆந் திகதிய 2238/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் பயனைக்கொண்டும், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், இவ்வறிவித்தல் மூலம்:

- (1) 2024, யூலை 25 ஆந் திகதியிடப்பட்ட குறைநிரப்பு உடன்படிக்கையொன்றினால் திருத்தப்பட்டவாறான 2022, யூன் 24 அன்று இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டுள்ள இதனகத்துப் பின்னர் “முதலீட்டுச் சபை உடன்படிக்கை” எனக் குறிப்பிடு செய்யப்படும்) இலங்கை முதலீட்டுச் சபைக்குச் சொந்தமான மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் பிரத்தியேக புடவை தயாரித்தல் வலயத்தில் இதனகத்துப் பின்னர் “வலயம்” எனக் குறிப்பிடு செய்யப்படும்) அமைந்துள்ள “ஜே ஜே டெக்ஸ்டைல்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட்” (PV 00246395) இதனகத்துப் பின்னர் “தொழில் முயற்சி” எனக் குறிப்பிடு செய்யப்படும்) நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் 2024, மாச்சு 28 ஆந் திகதிய 2377/41 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் தெளிவுபடுத்தப்பட்டவாறான 2021, யூலை 30 ஆந் திகதிய 2238/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் கீழ் இனங்காணப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மேற்பார்வையினுள் வருகின்ற கருத்திட்டமாகப் பிரகடனப்படுத்துகின்றேன்.
- (2) கருத்திட்ட காலப்பகுதி தொடங்கும் நோக்கம் நடைமுறைக்கு வரும் திகதி 2024, யூலை 25 ஆந் திகதியாதல் வேண்டும் என்பதுடன் தொழில் முயற்சிக்கான வரி விடுமுறைக் காலப்பகுதி 2024, யூலை 25 ஆந் திகதியிலிருந்து பன்னிரண்டு (12) மாதங்களின் பின்னர் கணக்கில் கொள்ளப்படுதல் வேண்டும்.
- (3) 2024, மாச்சு 28 ஆந் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் தெளிவுபடுத்தப்பட்டவாறு தொழில் முயற்சியின் விபரங்கள் 2021, யூலை 30 ஆந் திகதியிடப்பட்ட 2238/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் அட்டவணை II இன் பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 இற்குள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.



அட்டவணை 1: “வலயம்” இனம் தாமிக்கப்பட்ட தொழில் முயற்சிகள் பற்றிய விபரங்கள்

தொடர் இல.	வர்த்தமான அறிவித்தல் இலக்கமும் திசையும்	தொழில் முயற்சியின் பெயர்	உடன்படிக்கைத் திசை	சுருத்திட்ட செயற்பாடு	தகவலை வெறுக்கின்ற பிரமாணம்	சுருத்திட்ட நடைமுறைப் படுத்தல் காலம்	வர்த்தகத் தொழிற்பாடுகளின் தொடக்கத் திசை
1	2399/6 ஆம் இலக்கம் 2024, ஓகத்து 26 ஆந் திசை	ஜே ஜே டெக்ஸ்டைல் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (PV 00246395)	2024, யூலை 25 ஆந் திசையிலிருந்து குறைநிரப்பு உடன்படிக்கை மீனால் திருத்தப் பட்டவாறு 2022, யூன் 24	நேரடியற்ற, சுருத்திட்ட ஏற்றுமதிகள் மற்றும் உள்நாட்டு விற்பனை மூலம் இறக்குமதி பிரதிகிட்டுக் கானவை உட்பட ஏற்றுமதிக்கான புடவைகளை தயாரித்தல் மற்றும் செயல்முறைப் படுத்தல்	தொழில் முயற்சியானது : (i) இலங்கை முதலீட்டுச் சபை உடன் படிக்கைத் திசையிலிருந்து அறுபது (60) மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்குள் சுருத்திட்டத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் முப்பத்தைந்து மில்லியனுக்கு (ஐ.அ.டொ. 85,000,000) அல்லது இலங்கை ரூபாவில் அதற்குச் சமமான தொகைக்குக் குறையாத முதலீட்டினைச் செய்தல் வேண்டும். (ii) இலங்கை முதலீட்டுச் சபை உடன் படிக்கைத் திசையிலிருந்து அறுபது (60) மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்குள் சுருத்திட்டத்தில் நானூற்றுத் தொண்ணூறு (490) உள்ளூர் தொழில் வாய்ப்புகளை வழங்குதல் வேண்டும். (iii) உள்நாட்டு வங்கிகள் அத்துடன் / அல்லது அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் உள்ளடங்கலாக எவையேனும் உள்நாட்டு மூலங்களில் இருந்து உதவி நாடல் அல்லது பொறுப்புடையமின்றி வெளிநாட்டு மூலங்களில் இருந்து ஐக்கிய அமெரிக்க டொலர் முப்பத்தைந்து மில்லியனுக்கு (ஐ.அ.டொ. 35,000,000) கொண்ட எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிலிருந்து நிதியைப் பெறுதல் வேண்டும். (iv) ஐக்கிய அமெரிக்க டொலர் எட்டு மில்லியன் எழுநூற்று ஐம்பதாயிரம் (ஐ.அ.டொ. 8,750,000) பங்கு முதலானது ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பிடித்து வைக்கப்பட்ட உழைப்புகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.	2024, யூலை 25 ஆந் திசையிலிருந்து ஐம்பத்து நான்கு (54) மாதங்கள்	கட்டம் 1 (கிரேஜ் துணிக்கு சாயமிடுதல் மற்றும் சீர்செய்தல்) - 25, யூலை 2024 தொடக்கம் பதினெட்டு (18) மாதங்கள் கட்டம் 2 (கிரேஜ் துணிக்கு சாயமிடுதல் மற்றும் சீர்செய்தல் பின்னல் தொழிற்பாடுகள்) - 25, யூலை 2024 தொடக்கம் நாற்பத்திரண்டு (42) மாதங்கள் கட்டம் 3 (பின்னல் தொழிற்பாடுகளின் இயலாவு மேம்படுத்துதல்) - 25, யூலை 2024 தொடக்கம் ஐம்பத்துநான்கு (54) மாதங்கள்

4A

I கொஃப : (I) சேட்டை - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.08.26
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.08.26

1. பின்வருவன ஊடாக ஈட்டப்படும் வருமானத்திற்கான வரிவிடுமுறை மற்றும் சலுகைக்காலம் முடிவடைந்த பின்னர் ;
 - i. ஏற்றுமதிகளாக கொள்ளப்பட்டவை உள்ளடங்கலாக ஏற்றுமதிகள், அந்நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்புடைய சலுகை நிறுவன வருமான வரி வீதம் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.
 - ii. உள்நாட்டுச் சந்தைக்கான வேறு விற்பனைகள் வாயிலாக இறக்குமதி பிரதியீடு, அந்நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்புடைய நிறுவன வருமான வரி வீதம் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.
2. வருமான வரி விலக்களிப்பு கணித்தல் நோக்கங்களுக்காக, தொழில்முயற்சியின் வெளிநாட்டு ஊழியர்கள், வலயத்தில் உள்ள தொழில் முயற்சியில் பணியாற்றுவதால் கிடைக்கும் இலாபங்களை மற்றும் பெறுகைகளிலிருந்து தோன்றுகின்ற வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
3. தொழிற் முயற்சிக்கான பிணைக்கப்பட்ட பகுதியிலிருந்து (சங்கம் அல்லது முதலீட்டுச் சபை) கொள்வனவுகள் மற்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் நிருவகிக்கப்படும் பெறுமதி சேர் வரி நிருவாக முறைமையுடன் (உ-ம் SVAT) பதிவு செய்துள்ள ஆட்களிடமிருந்தான வழங்கல் உள்ளடங்கலாக அனைத்து இறக்குமதிகள் மீதும்.
4. பிணைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து (சங்கம் அல்லது முதலீட்டுச் சபை) கொள்வனவுகள் உள்ளடங்கலாக அனைத்து இறக்குமதிகள் மீதும்.
5. கருதப்பட்ட ஏற்றுமதிகள், அத்துடன் உள்நாட்டு சந்தைக்கான விற்பனைகள் வாயிலாக இறக்குமதி பிரதியீடு உள்ளடங்கலாக இருவகையான உற்பத்திகளினதும் பயன்பாட்டுக்காக.

EOG 08-0305